



**மதிப்பிடப்பட்ட செலுத்தப்பட வேண்டிய வருமான வரிக் கூற்றை பூர்தி செய்தல்  
மற்றும் வரித் தவணையைச் செலுத்துதல் தொடர்பான அறிவுறுத்தல்கள்  
வரிமதிப்பீட்டாண்டு 2022/2023**

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 90 மற்றும் 91 ஆம் பிரிவுகள் மற்றும் 2021 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் திருத்தங்களுக்கு அமைவாக, “தவணைக் கொடுப்பனவு செய்பவர் ஒருவர்”, மதிப்பிடப்பட்ட செலுத்தப்பட வேண்டிய வருமான வரிக் கூற்றில் கணிக்கப்பட்ட மதிப்பிடப்பட்ட வரிவிதிக்கப்படற்பாலதான வருமானத்தின் அடிப்படையில் வருமான வரியை அந்த வரிமதிப்பீட்டாண்டு வருடத்தின் ஆகஸ்ட் 15, நவம்பர் 15 மற்றும் பெப்ரவரி 15 இலும் தொடர்ந்து வரும் வரிமதிப்பீட்டாண்டின் மே 15 ஆம் திகதியிலும் காலாண்டு தவணைக் கொடுப்பனவு செய்தல் வேண்டும் என்பதுடன் மதிப்பிடப்பட்ட செலுத்தப்பட வேண்டிய வரிக் கூற்றினை (SET இனை) முதலாம் வரித் தவணைக் கொடுப்பனவின் போது அதாவது 2022 ஆகஸ்ட் 15 ஆம் திகதியின் போது சமர்ப்பிக்க தேவைப்படுத்தப்படுகின்றனர்.

இந்த மதிப்பிடப்பட்ட செலுத்தப்பட வேண்டிய வரிக் கூற்றுக்கான படிவத்தை பூர்த்திசெய்வதற்கு முன்னர், இந்த அறிவுறுத்தல்களை வாசிக்க பணிக்கப்படுகின்றீர்கள்.

இவ் அறிவுறுத்தல் தொகுதி பின்வரும் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது

- பொது அறிவுறுத்தல்கள்
- கூற்றை நிரப்புவதற்கான அறிவுறுத்தல்கள்
- செலுத்தப்படற்பாலதான வருமான வரி காலாண்டுத் தவணைக் கொடுப்பனவைக் கணித்தல்

## **1. பொது அறிவுறுத்தல்கள்**

இந்த மதிப்பிடப்பட்ட செலுத்தப்பட வேண்டிய வரிக் கூற்று பகுதி I, பகுதி II மற்றும் பகுதி III, ஆகிய மூன்று பகுதிகளை கொண்டுள்ளது. தவணை கொடுப்பனவை மேற்கொள்பவர் அனைவரும், இந்த மதிப்பிடப்பட்ட செலுத்தப்படவேண்டிய வரிக் கூற்றின் மூன்று பகுதிகளையும் பூரணப்படுத்தல் வேண்டும்.

### **1.1 வழங்குகையும் சமர்ப்பிப்பும்**

- வழங்குகை

மதிப்பிடப்பட்ட செலுத்தப்படவேண்டிய வரிக் கூற்றானது வருமான வரி அறவிடப்படவேண்டிய நபர்களுக்கு உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டும். (2022/2023 வரி மதிப்பீட்டாண்டிற்கு ரூபா 3,000,000 ஐ விஞ்சும் மதிப்பிடப்பட்ட வருமானத்தைக் கொண்ட தனிநபர்களுக்கு) அது கிடைக்கப் பெறவில்லை எனில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமையகத்தின் வாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு அலகு அல்லது எந்தவொரு பிராந்திய அலுவலகத்திலும் அதனைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

- **சமர்ப்பிப்பு**

உரியவாறு பூர்த்திசெய்யப்பட்ட மதிப்பிடப்பட்ட செலுத்தப்படவேண்டிய வரிக் கூற்றினை சேர் சிற்றம்பலம் ஏ காடினியர் மாவத்தை, கொழும்பு 2 இல் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமையகத்தின் மத்திய ஆவண முகாமைப் பிரிவில் அல்லது திணைக்களத்தின் ஏதேனும் ஒரு பிராந்திய அலுவலகத்தில் நேரடியாக ஒப்படைக்கவோ அல்லது பதிவுத் தபாலில் அனுப்பிவைக்கவோ முடியும்.

## 1.2 மதிப்பிடப்பட்ட வரிக் கொடுப்பனவு

- **கொடுப்பனவு திகதிகள் மற்றும் அவற்றின் காலப்பகுதிக்கான குறியீடுகள்**

மதிப்பிட்ட வரியானது காலாண்டுப்பகுதிகளில் பின்வரும் காலப்பகுதிக்கான குறியீடுகளைப் பயன்படுத்தி பின்வரும் திகதிகளில் செலுத்தப்படல் வேண்டும்.

வரித் தவணை	கொடுப்பனவுத் திகதி	கொடுப்பனவு காலப்பகுதிக்கான குறியீடு
முதலாம் தவணை	2022 ஆகஸ்ட் 15	22231
இரண்டாம் தவணை	2022 நவம்பர் 15	22232
மூன்றாம் தவணை	2023 பெப்ரவரி 15	22233
நான்காம் தவணை	2023 மே 15	22234

## • வரிக் கொடுப்பனவு

காலாண்டு தவணைக் கொடுப்பனவுகளானது உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வரிசெலுத்துநர்களுக்கு தபாலில் அனுப்பப்பட்ட கொடுப்பனவு நறுக்குகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுதல் வேண்டும். கொடுப்பனவு நறுக்குகளை உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தின் வாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு அலகு, அனைத்து பிராந்திய அலுவலகங்கள் மற்றும் இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு மேலதிகமாக, கொடுப்பனவானது இணையதள கொடுப்பனவு தளத்திலும் (OTPP) மேற்கொள்ளப்படலாம். மேலதிக விபரங்களுக்கு 2021.06.08 ஆம் திகதிய PN/PMT/2021 ஆம் இலக்க, 2022, மே 5 ஆம் திகதிய (திருத்தப்பட்ட) PN/PMT/2022.01 ஆம் இலக்க பொது அறிவித்தலை பார்க்கவும் அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வலைதளத்தின் பயன்பாட்டாளர் வழிகாட்டிக்கு செல்லவும் (இ-சேவைகள்/கண்ணோட்டமும் துரித வழிகாட்டல்களும்/ கொடுப்பனவுகளும் மீளளிப்புகளும்)

## • கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய வங்கி

இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் .

## 2. 2022/2023 மதிப்பிடப்பட்ட செலுத்தப்பட வேண்டிய வரிக் கூற்றை பூரணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்

கூற்றானது மூலக் கூற்றா அல்லது திருத்தப்பட்ட கூற்றா என்பதனை ஏற்புடைய கூட்டில் “✓” அடையாளம் இடுங்கள். ஆளொருவரினால் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது மதிப்பிடப்பட்ட செலுத்தப்பட வேண்டிய வரிக் கூற்றானது “மூல மதிப்பீடாக” கொள்ளப்படும். மூலக் கூற்றானது, வரிசெலுத்துநரினால் திருத்தப்பட்ட மதிப்பீடு சமர்ப்பிக்காத வரைக்கும் வரி மதிப்பீட்டாண்டு முழுவதும் அமுலில் காணப்படும்.

மதிப்பிடப்பட்ட செலுத்தப்பட வேண்டிய வரியில் மாற்றம் எதுவும் இருப்பின் திருத்தப்பட்ட மதிப்பிடப்பட்ட செலுத்தப்படவேண்டிய வரிக் கூற்று சமர்ப்பிக்கப்படலாம் என்பதுடன் வரித் தவணைகளும் அதற்கு இணக்கமான முறையில் திருத்தப்படுதல் வேண்டும். .ஏதேனும் திருத்தப்பட்டவாறான கூற்றொன்றைச் சமர்ப்பிக்கும் போது படிவத்தில் காட்டப்பட்டுள்ளவாறு,

“மீளாய்வு செய்யப்பட்ட கூற்று” என்பதற்கு முன்னால் ✓ அடையாளம் இடுதல் வேண்டும்.

அத்துடன் வருமான வரி வகையையும் குறிப்பிடவும். தனிநபர்கள் மற்றும் பங்குடமைகள் தவிர்ந்த ஏனைய ஆட்கள் கூட்டுறவு வருமான வரிக்கான கூட்டினை அடையாளம் இடுதல் வேண்டும்.

{உரிய கூட்டினுள் “✓” அடையாளத்தை இடுக}

கூற்று வகை :	மூலக் கூற்று	<input type="checkbox"/>	திருத்தப்பட்ட கூற்று
<input type="checkbox"/>			
வருமான வரி வகை:	கூட்டுறவு வருமான வரி	<input type="checkbox"/>	தனியாள் வருமான வரி
	<input type="checkbox"/>		

**2.1 பகுதிகள் - I மற்றும் II : மதிப்பிடப்பட்ட செலுத்தப்பட வேண்டிய வரியின் கணிப்பீடு**

**I.** ஒவ்வொரு மூலத்திலிருந்துமான மதிப்பிடப்பட்ட வருமானத்தின் தொகைகளானது, மதிப்பிடப்பட செலுத்தப்பட வேண்டிய கூற்றின் கூடுகள் (10), (20), (30) மற்றும் (40) களில் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

**II. கூடு 50 - மதிப்பிடப்பட்ட வரிமதிப்பிடற்பாலதான வருமானம்.**

அ) ஊழியம், வியாபாரம், (முதலீட்டு ஆதனத்தின் தேறிப்பெறுகையிலிருந்தான ஈட்டுகை தவிர்ந்த) முதலீடு அல்லது ஏனைய வருமான மூலங்களிலிருந்தான மொத்த மதிப்பிடப்பட்ட வருமானம் ஆளெருவரின் மதிப்பிடப்பட்ட வரிமதிப்பிடற்பாலதான வருமானமாக அமையும்.

கூடுகள் 10 இலிருந்து 40 வரையிலான கூடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வருமானங்களினதும் கூட்டுத் தொகையை கூடு 50 இல் பதியவும்.

ஆ) மதிப்பிடப்பட்ட வரிமதிப்பிடற்பாலதான வருமானத்தை கணிப்பிடும் போது, இறுதி பிடித்துவைத்தல் கொடுப்பனவுகள் மற்றும் விலக்களிக்கப்பட்ட தொகைகள் குறிப்பிடப்படுதல் ஆகாது.

**III. கூடு 60 - மதிப்பிடப்பட்ட தகையெயளிக்கும் கொடுப்பனவுகள்**

இந்த வருடத்திற்கான மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து மதிப்பிடப்பட்ட தகைமையளிக்கும் கொடுப்பனவுகளை (பின்வரும் மட்டுப்படுத்தல்களுக்கு உட்பட்டு) பதியவும்.

- அங்கீகரிக்கப்பட்ட தர்ம நிருவனங்களுக்கான நன்கொடை

நன்கொடையாளர் வகை	தகைமையளிக்கும் கழிக்கப்படத்தக்க அதிகூடிய தொகை	கொடுப்பனவாக
தனியாளர்	(அ) அந்த வரிமதிப்பீட்டாண்டிற்கான தனியாளரின் வரியிடற்பாலதான வருமானத்தின் 1/3 பங்கு; அல்லது (ஆ) ரூபா. 75,000 என்பவற்றுள் குறைவானது	
உருவகம்	(அ) அந்த வரிமதிப்பீட்டாண்டிற்கான உருவகத்தின் வரியிடற்பாலதான வருமானத்தின் 1/5 பங்கு; அல்லது (ஆ) ரூபா. 500,000 என்பவற்றுள் குறைவானது	

- அரசாங்கத்திற்கு அல்லது ஏனைய குறிப்பிடப்பட்ட நிருவனங்களுக்கான நன்கொடை
- திரட்டிய நிதியம் அல்லது சனாதிபதி நிதியத்திற்கு செலுத்தப்பட்ட ஏதேனும் தொகை
- சமுர்த்தி நன்மை பெறும் குடும்பத்தில் பெண் ஒருவருக்கு கடை ஒன்றை தாபிப்பதற்கு வதிவுள்ள ஆளொருவரினால் மேற்கொள்ளப்பட்ட பங்களிப்பு
- வேறு ஏதேனும் நிதி நிருவனத்தின் கொள்ளல் அல்லது ஒன்றிணைப்பு செலவினத்தில் ஏதேனும் நிதி நிருவனத்தினால் உற்பட்ட செலவினம். இது, இலங்கை மத்திய வங்கியினால் உறுதி செய்யப்பட்டவாறான அங்கீகரிக்கப்பட்ட தொகையின் மூன்றில் ஒரு பங்குக்கு கழிப்பனவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
- எவரேனும் ஆளொருவரினால்
  - ஐந்து மில்லியனுக்கு குறையாத செலவினத்தில் திரைப்படத்தின் உற்பத்தி
  - இருபத்தைந்து மில்லியனை விஞ்சாத செலவினத்தில் திரையரங்கை அமைத்தல் மற்றும் கருவிகளை நிறுவுதல்

- பத்து மில்லியனை விஞ்சாத செலவினத்தில் திரையரங்கை மேம்படுத்தல்

என்பவற்றுக்கு உறப்பட்ட செலவினம். இந்த செலவினத்திற்கான கழிப்பனவு, வரியிடற்பாலதான வருமானத்தின் மூன்றில் ஒரு பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

#### IV. கூடு 70 - மதிப்பிடப்பட்ட நிவாரணங்கள்

வரி மதிப்பீட்டாண்டிற்கு உங்களுக்கு உரித்துடைய மதிப்பிடப்பட்ட நிவாரணங்களை பதியவும். (பின்வரும் மட்டுப்படுத்தல்களுக்கு உட்பட்டு)

##### • தனிப்பட்ட நிவாரணம்

ஒவ்வொரு வரி மதிப்பீட்டாண்டிற்கும் வதிவுள்ள ஆட்கள் அல்லது பிரசையாக உள்ள ஆட்கள் ரூபா 3,000,000 வரை தனிப்பட்ட நிவாரணத்திற்கு உரித்துடையவராவார். எவ்வாராயினும், நம்பிக்கை பொறுப்பாளர், பெறுநர், நிறைவேற்றுநர் அல்லது ஒழித்துகட்டுபவர் ஒருவராக இரக்கின்ற ஆளொருவருக்கு இந்த நிவாரணம் ஏற்புடையதாகாது. முதலீட்டு ஆதனத்தின் தேறிப்பெறுகையிலிருந்தான ஈட்டுகைகளை கொண்டுள்ள வரிமதிப்பிடற்பாலதான வருமானத்தை கொண்டிராத ஆளொருவரின் வரிமதிப்பிடற்பாலதான வருமானத்தில் இருந்து இந்த நிவாரணம் கழிக்கப்படலாம்.

##### • வாடகை நிவாரணம்

முதலீட்டு சொத்தின் பழுதுபார்த்தல், பேணுகை மற்றும் தேய்மானத்திற்கு ஆளொருவரினால் உறப்பட்ட ஏதேனும் உண்மையான செலவினத்திற்கு கோரப்படாதவிடத்து, வரிமதிப்பீட்டாண்டொன்றுக்கு முதலீட்டுச் சொத்தொன்றிலிருந்தான மொத்த வாடகை வருமானத்தின் 25% இனை கழிக்க வதிவுள்ள ஆளொருவர் உரித்துடையவராவார்

##### • செலவின நிவாரணம்

வதிவுள்ள ஆட்கள் வரிமதிப்பீட்டாண்டொன்றில் பின்வரும் செலவினங்களின் மொத்த தொகையாக ரூபா 1,200,000 வரை உரித்துடையவர்கள் ஆவர்.

(அ) மருத்துவ காப்புறுதிக்கான பங்களிப்புகள் அடங்கலாக சுகாதார செலவினம்;

(ஆ) அத்தகைய ஆளொருவர் அல்லது அவரது பிள்ளைகள் சார்பாக உள்ளூரில் உறப்பட்ட வாழ்க்கைத் தொழில் கல்வி அல்லது கல்விச் செலவினம்;

(இ) வீட்டுக் கடன் மீது செலுத்தப்பட்ட வட்டி;

(ஈ) தொழில்தருநரின் கீழான அல்லது தொழில்தருநர் சார்பான திட்டம் தவிர்ந்த அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு ஊழியரினால் செய்யப்படும் பங்களிப்பு

(உ) இலங்கை பங்கு பரிவர்த்தனையில் நிரலிடப்பட்ட பங்குகள் அல்லது ஏனைய நிதிசார் சாதனங்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான திறைசேரி பிணைகள் அல்லது உள்ளூர் திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான திறைசேரி முறிகளை கொள்வனவு செய்வதில் உறப்பட்ட செலவினங்கள்

• ஏனைய நிவாரணம்

தங்கள் காணிகளில் சூரிய களங்களை பொறுத்தி தேசிய கட்டத்திற்கு இணைப்பை வழங்குவதற்கு கொள்வனவு செய்துள்ள வதிவுள்ள ஆட்கள் அத்தகை சூரிய களங்களுக்கான மொத்த செலவினம் அல்லது அத்தகைய சூரிய களங்களை கொள்முதல் செய்வதற்கு பெறப்பட்ட ஏதேனும் கடன் மீது வங்கிக்கு செலுத்தப்பட்ட தொகைகள் வரையில் ஒவ்வொரு வருடமும் ரூபா 600,000 கழிப்பதற்கு உரித்துடையவர் ஆவார்.

V. கூடு 80 - மதிப்பிடப்பட்ட வரியிடற்பாலதான வருமானம்

மதிப்பிடப்பட்ட வரியிடத்தக்க வருமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கு கூடு 50 இலுள்ள மதிப்பிடப்பட்ட வரியிடற்பாலதான வருமானத்திலிருந்து கூடு 60 மற்றும் கூடு 70 இல் உள்ள மொத்த கழிப்பனவுகளைக் கழிக்கவும்.

VI. கூடு 90 - மதிப்பிடப்பட்ட வரிபொறுப்புக்கள்

மதிப்பிடப்பட்ட வரிப்பொறுப்புகளானது வெவ்வேறு வருமான வரி வீதங்களைப் பிரயோகித்து கணிக்கப்படல் வேண்டும், அதற்கமைவாக முதலில் மதிப்பிடப்பட்ட செலுத்தப்பட வேண்டிய வரிக் கூற்றின் பகுதி II இனை பூர்த்தி செய்து கூடு 90.10 இலுள்ள பெறுமதியை கூடு 90 இல் பதியவும்.

பின்வரும் ஆட்களுக்கு பின்வரும் வருமான வரி வீதங்கள் ஏற்புடையதாகும்.

அ) தனியாட்கள்

நியம வீதங்கள்

வரியிடத்தக்க வருமான வீச்சு (ரூபா)	குறைந்த வீச்சத்திற்கு சமமான வரியிடப் படத்தக்க வருமானத்தின் மீதான வரி	குறைந்த வீச்சத்திற்கு மேலான மேலதிக வரியிடத்தக்க வருமானத்தில் வரி வீதம்
-----------------------------------	--	--

முதல் 3,000000	180,000	6 %
அடுத்த 3,000,000	360,000	12 %
மீதி	-	18 %

### சிறப்பு வீதங்கள்

- மதுபானம் அல்லது புகையிலை உற்பத்திகளின் உற்பத்தியும் விற்பனையும் அல்லது இறக்குமதியும் விற்பனையும் என்பவற்றில் இருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்கள் மீது - 40%
- பந்தயம் மற்றும் சூதாட்டம் நடத்துவதிலிருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்கள் மீது - 40%
- இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பில் ஆளொருவரால் பெறப்பட்ட பிரதிபயன் மீதான ஈட்டுகை மற்றும் இலாபங்கள், அதிகபட்சமாக 14% இல் வரியிடப்படுதல் வேண்டும்.
- மீளளிக்கப்படத்தக்க சக்தி மூலங்களைப் பயன்படுத்தி தேசிய கட்டத்திற்கு வழங்கப்பட்ட மின்சார விநியோகத்தின் மீது ஆளொருவரினால் பெறப்பட்ட தொகைகளிலிருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்கள், அதிகபட்சம் 14% இல் வரியிடப்படுதல் வேண்டும்.

### ஆ) கம்பனிகள்

- (i.) கம்பனி ஒன்றின் வரியிடற்பாலதான வருமானத்தின் மீது - 24%
- (ii.) பின்வரும் குறிப்பிட்ட வியாபாரத்தில் இருந்து வரி மதிப்பீட்டு ஆண்டு ஒன்றுக்கு கம்பனிஒன்றின் ஈட்டுகை மற்றும் இலாபங்களின் அத்தகைய பகுதிகளுக்கு - 14%
  - சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள்
  - பண்டங்களின் ஏற்றுமதி
  - குறிப்பிடப்பட்ட பொறுப்பேற்புக்கள்
  - கல்வி சேவைகள்
  - சுற்றுலாத்துறை மேம்பாடு
  - நிருமான சேவைகள்
  - விவசாய பொருட்களின் பதனிடகை
  - சுகாதார பராமரிப்பு சேவைகள்
  - வதிவுள்ள கம்பனி ஒன்றிலிருந்து பெறப்பட்ட பங்கிலாபங்கள்



- இலங்கை முதலீட்டுச் சபையுடன் பதிவு செய்துள்ள ஏதேனும் ஏற்றுமதி கம்பனி ஒன்றினால், சுகாதார அமைச்சு, சுகாதார சேவைகள் திணைக்களம், இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை வான்படை, இலங்கை பொலிஸ் மற்றும் கோவிட் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அதை ஒத்த பொருட்களை வழங்குதல்.
  - இரத்தினக்கல் மற்றும் ஆபரண வியாபாரம்
  - மீளளிக்கப்படத்தக்க சக்தி மூலங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை தேசிய கட்டத்திற்கு வழங்கியதிலிருந்து.
  - இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் உரிமம் அளிக்கப்பட்ட கொழும்பு பங்குச்சந்தை பரிமாற்றத்தில் 2021, சனவரி 1 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு பின்னர், ஆனால், 2021 திசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்களது பங்குகளை பட்டியலிடுள்ள எவையேனும் கம்பனி (2022, ஏப்பிரல் 1 ஆம் திகதி தொடக்கம் முன்று மதிப்பீட்டாண்டுகளுக்கு மட்டும்) - 14%
- (iii.) உற்பத்தியிலிருந்தான ஈட்டுகை மற்றும் இலாபங்களின் மீது - 18%
- (iv.) பந்தயம் மற்றும் சூதாட்டத்தை நடாத்துவதிலிருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்கள் மீது - 40%
- (v.) ஏதேனும் மதுபானம் அல்லது புகையிலை உற்பத்திகளின் உற்பத்தி மற்றும் விற்பனை அல்லது இறக்குமதி மற்றும் விற்பனையிலிருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்கள் மீது - 40%
- (vi.) கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் 2021 சனவரி 1 ஆம் திகதிக்கு பின்னர், ஆனால் 2021 திசம்பர் 31 இற்கு முன்னர் அதன் பங்குகளை நிரலிட்டுள்ள ஏதேனும் கம்பனியால் (முதலீட்டுச் சபை கம்பனிகள் அடங்கலாக) செலுத்தப்பட வேண்டிய வருமான வரியின் கூட்டுத்தொகையில் 50% குறைப்பு
- (vii.) 2020/2021 ஆம் வரிமதிப்பீட்டாண்டுடன் ஒப்பிடும் போது 2022/2023 ஆம் வரி மதிப்பீட்டாண்டில் ஐம்பது வீதத்தினால் ஏற்றுமதி அதிகரிப்பைக் காட்டி அதனை அடுத்துவரும் வரிமதிப்பீட்டாண்டிலும் பேணுவது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு (குறிப்பிட்ட பொறுப்பேற்புகள் தவிர்ந்து) பன்னாட்டு கம்பனி ஒன்றினால் பங்கிலாபத்தில் இருந்து பெறப்பட்ட ஈட்டுகைகள்

மற்றும் இலாபங்கள் மீது செலுத்தப்பட வேண்டிய வருமான வரியில் 50% குறைப்பு

(viii.) விவசாய பொருட்களின் பதனிடுகையில் ஆள் ஒருவரினது விவசாய உற்பத்திகளை பயன்படுத்தும் அல்லது முழுவதுமாக விவசாய உற்பத்திகளை பயன்படுத்தி இலங்கையில் உற்பத்தி வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டும் ஆளொருவருக்கு 2020/2021 ஆம் வரி மதிப்பீட்டாண்டிலிருந்து ஐந்து வருடங்களுக்கு விவசாய பதனிடுகை அல்லது உற்பத்தி வியாபார நடவடிக்கை தொடர்பில் செலுத்தப்படற்பாலதான வரியின் பங்கிலிருந்து 25% குறைப்பு

### இ) பங்குடமை

வரியிடற்பாலதான வருமானம் (ரூபா)	செலுத்தப்படற்பாலதான வரி
1,000,000 ஐ விஞ்சின்	6%

ஈ) தரும நிருவனங்கள் - 14%

உ) நம்பிக்கை பொறுப்புக்கள் - 18%

ஊ) அலகு நம்பிக்கை பொறுப்பு அல்லது பரஸ்பர நிதியங்கள் - 24%

ஏ) அரச சார்பற்ற நிறுவனம் - 24%

ஏ) ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணிக்கொடை நிதியம், ஓய்வூதிய நிதியம் மற்றும் முடிவுறுத்தல் நிதியம் - 14%

### VII. கூடு 100 - மதிப்பிடப்பட்ட வெளிநாட்டு வரி வரவு

கூடு 100 இல் ஏதேனும் வெளிநாட்டு வரி வரவு இருப்பின் அதனை பதியவும். வெளிநாட்டு வரி வரவு தொடர்புபடும் இலாபம் அல்லது வருமானத்தின் அத்தகைய பகுதிகளின் மீதான வரியின் தொகைக்கு வெளிநாட்டு வரி வரவு மட்டுப்படுத்தப்படும்.

### VIII. கூடு 110 - மதிப்பிடப்பட்ட முற்பண தனியாள் வருமான வரி

முற்பண தனியாள் வருமான வருமான வரிக்கு உட்பட்டும் (அது கட்டாய கழிப்பனவாக காணப்படின் அல்லது ஊழியரினால் அனுமதி வழங்கப்பட்டிருப்பின்) ஊதியத்தைக் கொண்டுள்ள ஊழியர் ஒருவர், வரி மதிப்பீட்டாண்டிற்கான மதிப்பிடப்பட்ட முற்பண தனியாள் வருமான வரியை கூடு 110 இல் பதிததல் வேண்டும்.

### IX. கூடு 120 - மதிப்பிடப்பட்ட செலுத்தப்பட வேண்டிய வரி

மதிப்பிடப்பட்ட செலுத்தப்பட வேண்டிய வரியினை கணிப்பதற்கு கூடு 100 இல் வெளிப்படுத்தப்பட்ட வெளிநாட்டு வரி வரவினை மற்றும் கூடு 110 இல் வெளிப்படுத்தப்பட்ட மதிப்பிடப்பட்ட முற்பண தனியார் வருமான வரியினை கூடு 90 இல் குறிப்பிடப்பட்ட மதிப்பிடப்பட்ட வரிப் பொறுப்பிலிருந்து கழிக்கவும். அப் பெறுமானத்தை கூடு 120 இல் குறிப்பிடவும்

#### 2.2 பகுதி - III - வெளிப்படுத்துகை

வரிசெலுத்துநர் அல்லது வரிசெலுத்துநரினால் முறையாக அதிகாரமளிக்கப்பட்ட முகவர், மதிப்பிடப்பட்ட செலுத்தப்படவேண்டிய வரிக் கூற்று ஏதேனும் பிழையான பொய்யான அல்லது தவறான தகவலை கொண்டிருக்கவில்லை என மதிப்பிடப்பட்ட செலுத்தப்பட வேண்டிய வரிக் கூற்றில் ஒப்பமிடுதல் வேண்டும்.

### 3. வருமான வரி காலாண்டு தவணைக் கொடுப்பனவுகளை கணித்தல்

3.1 காலாண்டு தவணைக் கொடுப்பனவு பின்வரும் சமன்பாட்டைப் பயன்படுத்தி கணிக்கப்படும்.

$$\text{காலாண்டு தவணைக் கொடுப்பனவு (E)} = \frac{\text{A} - \text{C}}{\text{B}}$$

<b>A</b>	மதிப்பிடப்பட்ட செலுத்தப்பட வேண்டிய வரி (கூடு 120 இல் வெளிப்படுத்தப்பட்ட தொகை)
<b>B</b>	நடப்பு தவணை அடங்கலாக மீதமுள்ள தவணைகளின் எண்ணிக்கை*
<b>C</b>	இந்த தவணைக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட வரி கொடுப்பனவுகள்**

\* நடப்பு தவணை அடங்கலாக மீதமுள்ள தவணைகளின் எண்ணிக்கை - B

தவணை	1 ஆவது	2 ஆவது	3 ஆவது	4 ஆவது
"B"	4	3	2	1

(C) \*\* அந்த தவணைக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட வரி கொடுப்பனவுகள் -

மேற்கூறப்பட்ட C இற்கு பின்வரும் கொடுப்பனவுகள், கொடுப்பனவுகளாக கருதப்படும்;

அ) முன்னைய தவணைக் கொடுப்பனவுகள், மற்றும்

ஆ) நடப்பு தவணைக் கொடுப்பனவின் கொடுப்பனவு திகதிக்கு முன்னர் செலுத்தப்பட்ட/பிடித்துவைக்கப்பட்ட முற்பண வருமான வரி அடங்கலாக ஏதேனும் பிடித்துவைத்தல் வரி கொடுப்பனவுகள்.

### 3.2 தேரிய காலாண்டு தவணைக் கொடுப்பனவை கணித்தல்

தேரிய காலாண்டு தவணைக் கொடுப்பனவை கணிப்பதற்கு காலாண்டு தவணைக் கொடுப்பனவின் முற்பண கொடுப்பனவு மற்றும் ஏனைய ஏற்புடைய வரவுகளை கழிக்கவும்

தேரிய காலாண்டு தவணைக் கொடுப்பனவு = E - F

<b>E</b>	காலாண்டு தவணைக் கொடுப்பனவு
<b>F</b>	முற்பண கொடுப்பனவுகள்/ஏனைய வரி வரவுகள்

பின்வரும் கொடுப்பனவுகள் (F) இன் கீழ் கருத்தில் கொள்ளப்படும்.

1. 2020 சனவரி மாதம் 01 ஆந் திகதிக்கு முன்னர், ஒவ்வொரு நபரிடமிருந்தும், ஒவ்வொரு பங்குடைமையிலிருந்தும் காலத்திற்கேற்றவாறு பொருளாதார சேவைக் கட்டணம் அறவிடப்பட்டது.

ஆதலால் 2019/2020 தொடர்பாக செலுத்தப்பட்ட பொருளாதார சேவைக் கட்டணமானது, அவ்வாண்டின் வருமான வரியிலிருந்து கழிக்கப்பட்டதன் பின்னர், பொருளாதார சேவைக் கட்டணமேதும் எஞ்சியிருப்பின் அது முன்கொணரப்பட்டு, வருமான வரி 2020/2021 வரி மதிப்பீட்டாண்டுகளில் மற்றும் 2021/2022 வரி மதிப்பீட்டாண்டுகள் தொடர்பாக மாத்திரமே கழிக்கப்பட முடியும். 2021/2022 வரி மதிப்பீட்டாண்டு தொடர்பாக கழிக்கப்பட்டதன் பின்னர் மீதி ஏதேனும் இருந்த போதிலும், அது 2022/2023 வரி மதிப்பீட்டாண்டில் கழிக்கப்பட முடியாது.

2. ஏற்புடைய காலாண்டிற்கான ஏதேனும் முற்பண தவணைக் கொடுப்பனவு
3. பங்குடமையினால் செலுத்தப்பட்ட தவணைக் கொடுப்பனவின் பங்கு (பங்குடமையின் பங்குதாரர்களுக்கு)

**4. மதிப்பிடப்பட்ட செலுத்தப்பட வேண்டிய வரிக் கூற்றின் மீது மற்றும் தவணைக் கொடுப்பனவுகள் மீது பிரயோகிக்கக்கூடிய தண்ட ஏற்பாடுகள்**

**4.1 மதிப்பிடப்பட்ட வரிக் கூற்றை பிந்தி சமர்ப்பித்தல் மற்றும் சமர்ப்பிக்காதிருத்தல் மற்றும் பிழையான அல்லது தவறான மதிப்பிடப்பட்ட வரிக் கூற்றை சமர்ப்பித்தல் என்பவற்றுக்கான தண்ட ஏற்பாடுகள்**

**I** உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் அறிவுறுத்தப்பட்டவாறு மதிப்பிடப்பட்ட வரிக் கூற்றை சமர்ப்பிக்கத் தவறும் ஆளொருவர் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 185 ஆம் பிரிவின் கீழ் ஒரு மில்லியன் வரையிலான தண்டத்தை செலுத்துவதற்கு உட்படுத்தப்படுவார்.

**II** பிழையான மதிப்பிடப்பட்ட வரிக் கூற்றின் காரணமாக மற்றும் மதிப்பிடப்பட்ட வரிக் கூற்றில் பாரிய விடுகை காரணமாக வரியானது குறைவாக செலுத்தப்பட்டிருப்பின் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 180 ஆம் பிரிவின் கீழ் பின்வரும் தொகைக்கு தண்டம் விதிக்கப்படும் -

(அ) (ஆ) ஏற்புடையது இல்லை எனில் குறைவாக செலுத்தப்பட்ட தொகையில் 25%;

அல்லது

(ஆ) குறைவாக செலுத்தப்பட்ட தொகையானது

- பத்து மில்லியன் ரூபாவை விட அதிகம் எனில் அல்லது
- அந்த காலப்பகுதிக்கு அந்த ஆளொருவரின் வரிப் பொறுப்பை விட 25% அதிகம் எனில்

குறைவாக செலுத்தப்பட்ட தொகையின் 75%

**III** மதிப்பிடப்பட்ட வரிக் கூற்றுப் படிவமானது ஓர் வரி உத்தியோகத்தருக்கு கூற்றாக கருதப்படும். அதற்கமைவாக, பிழையான அல்லது தவறான கூற்றின் மீது உள்நாட்டு இறைவரிக் சட்டத்தின் 181 ஆம் பிரிவின் கீழ் தண்டம் விதிக்கப்படும். தண்டமானது ரூபா 50,000 இற்கு சமமான தொகை அல்லது பிழையான அல்லது தவறான கூற்றின் காரணமாக குறைவாக குறிப்பிடப்பட்ட தொகை என்பவற்றுள் கூடிய தொகையாக காணப்படும்.

**IV வேண்டுமென்றே பிழையான அல்லது தவறான மதிப்பிடப்பட்ட வரிக் கூற்றை சமர்ப்பிக்கும் ஆளொருவர், உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 190 ஆம் பிரிவின் கீழ் ஒரு மில்லியன் வரையிலான அபராதம் அல்லது ஒரு வருட சிறை தண்டனை அல்லது அபராதம் மற்றும் சிறைதண்டனை இரண்டுக்கும் உட்படுவார்.**

**4.2 கொடுப்பனவு செலுத்தாமை/தவணைக் கொடுப்பனவின் பிந்திய கொடுப்பனவு மற்றும் தவணைக் கொடுப்பனவுகளை தட்டிக்கழித்தல் என்பவற்றுக்கான தண்ட ஏற்பாடு**

**I. கொடுப்பனவு செலுத்தாமை/பிந்திய கொடுப்பனவுக்கான தண்டம் - (உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 179 (2) ஆம் பிரிவின் கீழ்)**

இந்த சட்டத்தின் கீழ் தேவைப்படுத்தப்படும் ஓர் தவணையின் முழுத்தொகை அல்லது ஒரு பகுதியை கொடுப்பனவு திகதியில் இருந்து 14 நாட்களுக்குள் செலுத்த தவறும் ஆளொருவர், செலுத்தப்பட வேண்டிய ஆனால் செலுத்தப்படாத தொகையின் 10% இற்கு சமமான தண்டத்திற்கு பொறுப்புடையவராவார்.

**II. அபராதமும் சிறைத் தண்டனையும் - (உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 189 ஆம் பிரிவின் கீழ்)**

தவணைக் கொடுப்பனவினை வேண்டுமென்றே செலுத்தாதிருக்கும் நபர் ஒருவர், குற்றத் தீர்ப்பின் மீது, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 189 ஆம் பிரிவின் கீழ் பத்து மில்லியன் வரையிலான அபராதம் அல்லது இரண்டு வருடகால சிறைத் தண்டனை அல்லது அத்தகைய அபராதம் மற்றும் சிறைத்தண்டனை இரண்டுக்கும் பொறுப்புடையவராவார்

**III. குறைவான கொடுப்பனவு மீதான வட்டி (உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 159(1) ஆம் பிரிவின் கீழ்).**

ஓர் தவணை அல்லது அதன் பகுதி, கொடுப்பனவு திகதி அன்று செலுத்தப்படாவிடின், ஒரு மாதத்திற்கு அல்லது மாதமொன்றின் பகுதிக்கு **1.5% வட்டி**, அத்தகைய தவறவிடப்பட்ட தவணை அல்லது தவணையின் பகுதியின் மீது அறவிடப்படும்.

## **5. விளக்கங்கள்**

### **உதாரணம் 01:**

திரு ருவன் அவர்கள் “ABC” கம்பனியின் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர். 2022/2023 ஆம் வரி மதிப்பீட்டாண்டிற்கான அவரது எதிர்பார்க்கப்பட்ட வருமானம் பின்வருமாறு;

- ஊழிய வருமானம் ரூபா 5,500,000 (APIT இனை கழிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை)
- வட்டி வருமானம் ரூபா 2,200,000 (AIT கழிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை).
- வியாபார வருமானம் (அனுமதிக்கப்பட்ட செலவினங்களை கழித்த பின்னர்) ரூபா 1,000,000.

ஊழிய வருமானம் மதிப்பிடப்பட்ட காசு மற்றும் காசற்ற நன்மைகளை உள்ளடக்கியது. அவர் மருத்துவ காப்பறுதிக்கு காப்பீடு செய்துள்ளார் என்பதுடன் வருடமொன்றுக்கான காப்பீடு ரூபா 275,000 ஆகும். அவர் ரூபா 600,000 இனை பங்குகளில் முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளார் என்பதுடன் வருடத்திற்கான அவரது பிள்ளைகளின் பாடசாலை கட்டணம் ரூபா 500,000 ஆகும். அத்துடன் அவர் ஒவ்வொரு வருடமும் ரூபா 100,000 இனை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக அளிப்பார். திரு ருவனின் கிராமத்திலுள்ள சமுர்த்தி நன்மை பெறும் பெண் ஒருவர் கைவினைக் கடை ஒன்றை நகரத்தில் தாபிப்பதற்கு அவருடன் ஆலோசித்துள்ளார். திரு ருவன், ரூபா 100,000/- தொகையை அவருக்கு நிதி உதவியாக வழங்க உத்தேசித்துள்ளார் (சமுர்த்தி திணைக்களத்திலிருந்தான உறுதிப்பாடு தேவை)

#### மதிப்பிடப்பட்ட செலுத்தப்பட வேண்டிய வரியை கணித்தல்

		ரூபா
ஊழிய வருமானம்		5,500,000
வட்டி வருமானம்		2,200,000
வியாபார வருமானம்		1,000,000
<b>மதிப்பிடப்பட்ட வரி செலுத்தப்படற்பாலதான வருமானம்</b>		<b>8,700,000</b>
கழி - நிவாரணங்கள்		
• செலவின நிவாரணம்	(275,000+600,000+500,000 = 1,375,000 1,200,000 எல்லை வரை)	(1,200,000)
• தனிப்பட்ட நிவாரணம்		(3,000,000)
கழி - தகைமையளிக்கும் கொடுப்பனவுகள்		

• புற்றுநோய் வைத்தியசாலைக்கான நன்கொடை		(100,000)
• சமுர்த்தி நன்மை பெறும் குடும்பத்தின் பெண் ஒருவருக்கு கடை ஒன்றை தாபிப்பதற்கான பங்களிப்பு		(100,000)
<b>மதிப்பிடப்பட்ட வரியிடற்பாலதான வருமானம்</b>		<b>4,300,000</b>
மதிப்பிடப்பட்ட வரி பொறுப்பு	3,000,000 x 6% = 180,000	
	1,300,000 x 12% = 156,000	<b>336,000</b>
<b>மதிப்பிடப்பட்ட செலுத்தப்பட வேண்டிய வரி (A)</b>		<b>336,000</b>

**செலுத்தப்பட வேண்டிய காலாண்டு தவணையைக் கணித்தல்**

$$\begin{aligned} \text{காலாண்டு தவணைக் கொடுப்பனவு (E)} &= \frac{A - C}{B} \\ &= \frac{336,000 - 0}{4} \end{aligned}$$

$$\text{செலுத்தப்பட வேண்டிய 1 ஆம் தவணை} = \underline{\underline{\text{Rs. 84,000}}}$$

**உதாரணம் 2**

பேராசிரியர் மஹேஷ் இலங்கை, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியராவார். அதே வேளை, அவர் பட்ட கற்கை பீடத்திலும் சேவையாற்றுகின்றார். அவருக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. 2022/2023 ஆம் வரி மதிப்பீட்டாண்டிற்கு அவருடைய எதிர்பார்க்கப்பட்ட வருமானம் பின்வருமாறு;

- கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்தான ஊழிய வருமானம் (முதன்மை ஊழியம்) ரூபா 4,680,000 ஆகும் (APIT கழிப்பதற்கு அவரது அனுமதி வழங்கியுள்ளார் )
- பட்ட கற்கை பீடத்திலிருந்தான ஊழிய வருமானம் (இரண்டாம் ஊழியம்) ரூபா 200,000 ஆகும் (APIT கழிப்பதற்கு அவரது அனுமதி வழங்கியுள்ளார்.



அவரது முதன்மை ஊழியத்திலிருந்தான மாதாந்த வருமானம் ரூபா Rs.250,001 - 500,000 எல்லையினுள் காணப்படுவதனால் பிரயோகிக்கத்தக்க வரி வீதம் 12% ஆகும்)

- வட்டி வருமானம் ரூபா 700,000 (AIT கழிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார்)
- வாடகை வருமானம் ரூபா 900,000 (AIT கழிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை)

ஊழிய வருமானம் காசு மற்றும் காசாற்ற நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. வருடாந்தம் அவர் மருத்துவ காப்புறுதியாக ரூபா 100,000, வீட்டு கடன் மீது வட்டியாக ரூபா 150,000 மற்றும் பிள்ளையின் டியூசன் கட்டணமாக ரூபா 145,000 இனை செலுத்துகின்றார். அவர் பங்கு சந்தையில் ரூபா 400,000 இனை பங்குகளில் முதலீடு செய்ய எதிர்பார்க்கின்றார். பேராசிரியர் அவரது வளவில் சூரிய களங்களை பொறுத்தி தேசிய கட்டத்திற்கு இணைப்பதற்கு 2021 மே மாதத்தின் போது ரூபா 1,200,000 இனை செலவழித்துள்ளார்.

#### செலுத்தப்பட வேண்டிய மதிபிடப்பட்ட வரியினை கணித்தல்

		ரூபா
ஊழிய வருமானம் (முதன்மை + இரண்டாம்)		4,880,000
முதலீட்டு வருமானம்		
• வட்டி வருமானம்		700,000
• வாடகை வருமானம்		900,000
<b>மதிபிடப்பட்ட வரியிடற்பாலதான வருமானம்</b>		<b>6,480,000</b>
கழி - நிவாரணங்கள்		
• வாடகை நிவாரணம் (900,000*2.5)		(225,000)
• செலவின நிவாரணம் (100,000+150,000+ 145,000+400,000)		(795,000)
• தனிப்பட்ட நிவாரணம்		(3,000,000)
கழி - தகைமையளிக்கும் கொடுப்பனவு		

• சூரிய களங்களின் மீதான செலவினம்		(600,000)
<b>மதிப்பிடப்பட்ட வரியிடற்பாலதான வருமானம் (ETI)</b>		<b>1,860,000</b>
மொத்த மதிப்பிடப்பட்ட வரி பொறுப்பு	1,860,000 x 6% = 111,600	111,600
<b>கழி: மதிப்பிடப்பட்ட APIT **</b>		<b>(124,800)</b>
<b>மதிப்பிடப்பட்ட வரி பொறுப்பு</b>		<b>-</b>

**\*\*மதிப்பிடப்பட்ட APIT இன் கணிப்பீடு (தொழில்தருநரினால் கழிக்கப்பட வேண்டியது)**

விவரணம்		மதிப்பிடப்பட்ட வரியிடற்பாலதான வருமானம் (ETI)		கழிக்கப்பட்ட வரியின் தொகை
முதன்மை ஊழியம்	4,680,000			
கழி - தனிப்பட்ட நிவாரணம்	(3,000,000)	1,680,000	1,680,000 x 6% = 100,800	
இரண்டாம் ஊழியத்திலிருந்தான ஊழிய வருமானம்	200,000	200,000	200,000 x 12% = 24,000	124,800

செலுத்தப்பட வேண்டிய மதிப்பிடப்பட்ட வரியை கணிக்கும் போது, APIT கழிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள வருமானத்திற்கு ஏற்புடைய, மதிப்பிடப்பட்ட APIT ஆனது தனியாக கணிக்கப்பட வேண்டும் என்பதுடன் அது மொத்த மதிப்பிடப்பட்ட வரி பொறுப்பிலிருந்து கழிக்கப்படுதலும் வேண்டும்.

இந்த உதாரணத்தில், மதிப்பிடப்பட்ட APIT ஆனது மொத்த மதிப்பிடப்பட்ட வரி பொறுப்பை விட அதிகமாகையினால், மதிப்பிடப்பட்ட வரிப் பொறுப்பு காணப்படமாட்டாது.

### உதாரணம் 03:

வைத்திய கலாநிதி நர்மதா தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் ஓர் வைத்திய நிபுனர். அத்துடன் அவர் வைத்திய நிபுனராக முன்னணியிலுள்ள தனியார் வைத்தியசாலையிலும் சேவை ஆற்றுகின்றார். 2022/2023 ஆம் வரி மதிப்பீட்டாண்டின் போது அவரது மதிப்பிடப்பட்ட வருமானம் பின்வருமாறு;

- ஊழிய வருமானம் ரூபா 7,200,000 ஆகும் (APIT கழிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது)
- வியாபார (தொழில்நிபுணத்துவ) வருமானம் ரூபா. 21,000,000.
- வட்டி வருமானம் ரூபா 3,000,000 ஆகும். (12% இல் AIT கழிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2022.07.15 அன்று வட்டி மீதான கழிக்கப்பட்ட AIT (1 ஆவது காலாண்டு) ரூபா 120,000 ஆகும் (1,000,000 x 12%)
- பங்கிலாப வருமானம் ரூபா 500,000 (12 % இல் AIT கழிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2023.01.15 அன்று பங்கிலாபம் மீதான கழிக்கப்பட்ட AIT (3 ஆவது தவணை) ரூபா 12,000 ஆகும் (100,000 x 12% )
- வட்டி வருமானம் ரூபா 900,000 (AIT கழிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை)

ஊழிய வருமானம் காசு மற்றும் காசற்ற நன்மைகளை உள்ளடக்கியது. அவர் மருத்துவ காப்புறுதிக்கு ரூபா 275,000 இணை வருடாந்தம் செலுத்துகின்றார். அவர் இந்த வருடம் பங்கு சந்தையில் ரூபா 5000,000 இணை முதலீடு செய்ய எண்ணி உள்ளார். அத்துடன் அவர் பிள்ளைகளின் பாடசாலை கட்டணமாக ரூபா 500,000 செலவழிக்கவுள்ளார். மேலும் அவர் அங்கீகரிக்கப்பட்ட தர்ம தாபனத்திற்கு ரூபா 200,000 இணை நன்கொடையாக வழங்கி வருகின்றார்.

### செலுத்தப்பட வேண்டிய மதிப்பிடப்பட்ட வரியின் கணிப்பீடு

	ரூபா
ஊழிய வருமானம்	7,200,000
வியாபார வருமானம்	21,000,000
முதலீட்டு வருமானம்	
• வட்டி வருமானம்	3,000,000
• வாடகை வருமானம்	900,000
• பங்கிலாப வருமானம்	500,000

<b>மதிப்பிடப்பட்ட வரியிடற்பாலதான வருமானம்</b>		<b>32,600,000</b>
கழி - நிவாரணங்கள்		
• வாடகை நிவாரணம்	900,000*25%	(225,000)
• செலவின நிவாரணம்	(275,000+500,000+500,000 = 1,275,000 1,200,000 வரையான எல்லை)	(1,200,000)
• தனிப்பட்ட நிவாரணம்		(3,000,000)
கழி தகைமையளிக்கும் கொடுப்பனவுகள்		
• அங்கீகரிக்கப்பட்ட தர்ம தாபனத்திற்கான நன் கொடை (வரியிடற்பாலதான வருமானத்தின் 1/3 பங்கு அல்லது ரூபா 75,000 என்பவற்றுள் குறைவானது)		(75,000)
<b>மதிப்பிடப்பட்ட வரியிடற்பாலதான வருமானம்</b>		<b>28,100,000</b>
மொத்த மதிப்பிடப்பட்ட வரிப் பொறுப்பு	3,000,000 x 6% = 180,000	
	3,000,000 x 12% = 360,000	
	22,100,000 x 18% = 3,978,000	<b>4,518,000</b>
கழி: மதிப்பிடப்பட்ட APIT **		324,000
<b>மதிப்பிடப்பட்ட வரிப் பொறுப்பு</b>		<b>4,194,000</b>
<b>செலுத்தப்பட வேண்டிய மதிப்பிடப்பட்ட வரி (A)</b>		<b>4,194,000</b>

\*\*மதிப்பிடப்பட்ட APIT கணிப்பீடு

ஊழிய வருமானம் - முதன்மை	7,200,000
கழி - தனிப்பட்ட நிவாரணம்	(3,000,000 )
மதிப்பிடப்பட்ட வரியிடற்பாலதான வருமானம்	<b>4,200,000</b>
மதிப்பிடப்பட்ட APIT பொறுப்பு - முதல் 3,000,000 6% = 180,000  - மீதி 1,200,000 * 12% = 144,000	<b>324,000</b>

**காலாண்டு தவணைக் கொடுப்பனவு கணிப்பீடு**

	1 ஆம் காலாண்டு (ரூபா)	2 ஆம் காலாண்டு (ரூபா)	3 ஆம் காலாண்டு (ரூபா)	4 ஆம் காலாண்டு (ரூபா)
A	4,194,000	Rs. 4,194,000	Rs. 4,194,000	Rs. 4,194,000
B	4	3	2	1
C	120,000	1,138,500 (120,000+1,018,500)	2,169,000 (1,138,500+1,018,500 +12,000)	3,180,000 (2,169,000+1,011,000)
காலாண்டு தவணைக் கொடுப்பனவு (E)	1,018,500	1,018,500	1,012,500	1,011,000
கழிப்பனவுகள் (F)	-	-	-	-
இறுதி காலாண்டு கொடுப்பனவு (E- F)	<b>1,018,500</b>	<b>1,018,500</b>	<b>1,012,500</b>	<b>1,011,000</b>

**உதாரணம் 4:**

திரு பெரேரா அவர்கள் மென்மையான பொம்மைகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளார். 2022/2023 ஆம் வரி மதிப்பீட்டாண்டிற்கு அவரது மதிப்பிடப்பட்ட வருமானம் பின்வருமாறு;

- வியாபார வருமானம் (அனுமதிக்கத்தக்க செலவிலனங்களை கழித்த பின்னர்) ரூபா 15,000,000 ஆகும்.
- வட்டி வருமானம் ரூபா 1,000,000 ஆகும். (6% இல் AIT கழிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக, 2022.08.15 அன்று வட்டி மீது கழிக்கப்பட்ட AIT ரூபா 750,000 x 6% = ரூபா 45,000 ஆகும்).

அவர் மருத்துவ காப்புறுதியில் ரூபா 240,000 இனை செலவளிக்கவுள்ளார். வீட்டு கடன் மீதான வட்டி ரூபா 100,000 ஆகும். 2022 ஜூன் 5 ஆம் திகதி 1 ஆம் தவணைக்காக முற்பண கொடுப்பனவாக ரூபா 200,000 இனை செலுத்தியுள்ளார்

**செலுத்தப்பட வேண்டிய மதிப்பிடப்பட்ட வரி கணிப்பீடு**

		ரூபா
வியாபார வருமானம்		15,000,000
முதலீட்டு வருமானம்		
• வட்டி வருமானம்		1,000,000
<b>மதிப்பிடப்பட்ட வரியிடற்பாலதான வருமானம்</b>		<b>16,000,000</b>
கழி - நிவாரணங்கள்		
• செலவின நிவாரணம்		(340,000)
• தனிப்பட்ட நிவாரணம்		(3,000,000)
<b>மதிப்பிடப்பட்ட வரியிடற்பாலதான வருமானம்</b>		<b>12,660,000</b>
<b>செலுத்தப்பட வேண்டிய மதிப்பிடப்பட்ட வரி</b>	3,000,000 x 6% = 180,000	
	3,000,000 x 12% = 360,000	
	6,660,000 x 18% = 1,198,800	<b>1,738,800</b>

**செலுத்தப்பட வேண்டிய காலாண்டு தவணையை கணித்தல்**

$$\begin{aligned} \text{காலாண்டு தவணைக் கொடுப்பனவு} & \quad (E) = \frac{A - C}{B} \\ & = \frac{1,738,000 - 45,000}{4} \\ & = 423,250 \end{aligned}$$

$$\begin{aligned} \text{செலுத்தப்பட வேண்டிய 1 ஆம் தவணை} & = E - F \\ & = 423,250 - \text{Advance payment} \\ & = 423,250 - 200,000 \end{aligned}$$

$$\text{தேறிய காலாண்டு தவணை} = \underline{\underline{\text{Rs. 223,250}}}$$

**உதாரணம் 5**

அமலும் பிமலும் AB தொழில் நிறுவனத்தின் பங்குடமை இலாபத்தை சமமாக பங்கிடும் பங்குதாரர்கள். பங்குடமையானது ஆடைகளை உற்பத்தி செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது. 2022/2023 ஆம் வரி மதிப்பீட்டாண்டின் போது பங்குடமையின் மதிப்பிடப்பட்ட ஈட்டுகை மற்றும் இலாபங்கள் பின்வருமாறு.

- வியாபார வருமானம் (அனுமதிக்கத்தக்க செலவினங்களை கழித்த பின்னர்) ரூபா 22,000,000 ஆகும்.
- வட்டி வருமானம் ரூபா 2,500,000. ஆகும் (6% இல் AIT கழிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, அதற்கமைவாக 2022.08.15இற்கு முன்னர் கழிக்கப்பட்ட AIT ரூபா 500,000 x 6% = 30,000 ஆகும்)
- வாடகை வருமானம் - ரூபா 2,400,000 ஆகும் (AIT கழிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை)

பங்குடமையானது அங்கீகரிக்கப்பட்ட தர்மதாபனத்திற்கு ரூபா 100,000 இனை நன்கொடையாக அளிப்பதற்கு விரும்புகின்றது.

**பங்குடமையின் செலுத்தப்பட வேண்டிய மதிப்பிடப்பட்ட வரியின் கணிப்பீடு**

		ரூபா.
வியாபார வருமானம்		22,000,000
முதலீட்டு வருமானம்		
• வட்டி வருமானம்		2,500,000
• வாடகை வருமானம்		2,400,000

மதிப்பிடப்பட்ட வரியிடற்பாலதான வருமானம்		26,900,000
கழி - தகைமையளிக்கும் கொடுப்பனவுகள்		
<ul style="list-style-type: none"> <li>அங்கீகரிக்கப்பட்ட தர்ம தாபனங்களுக்கான நன்கொடைகள் (வரியிடற்பாலதான வருமானத்தின் 1/5 பங்கு அல்லது ரூபா 500,000 என்பவற்றில் குறைவானது)</li> </ul>		(100,000)
மதிப்பிடப்பட்ட வரியிடற்பாலதான வருமானம்		26,800,000
செலுத்தப்பட வேண்டிய மதிப்பிடப்பட்ட வரி	1,000,000 x 0% = 0	
	25,800,000 x 6% = 1,548,000	1,548,000

பங்குடமையினால் செலுத்தப்பட வேண்டிய காலாண்டு தவணைகளின் கணிப்பீடு

	1 ஆம் காலாண்டு (ரூபா)	2 ஆம் காலாண்டு (ரூபா)	3 ஆம் காலாண்டு (ரூபா)	4 ஆம் காலாண்டு (ரூபா)
A	Rs. 1,548,000	Rs. 1,548,000	Rs. 1,548,000	Rs. 1,548,000
B	4	3	2	1
C	30,000*	409,500 (379,500+30,000)	789,000 (409,500+379,500)	1,168,500 (789,000+379,500)
காலாண்டு தவணைக் கொடுப்பனவு (E)	379,500	379,500	379,500	379,500



கழிப்பனவுகள் (F)	-	-	-	-
இறுதி காலாண்டு கொடுப்பனவு (E- F)	379,500	379,500	379,500	379,500
அமலின் ப.வ.வ வரி வரவு (50%)	189,750	189,750	189,750	189,750
பிமலின் ப.வ.வ வரி வரவு (50%)	189,750	189,750	189,750	189,750

\* ஒவ்வொரு தவணை திகதிக்கு முன்னர் பிடித்துவைத்தல் முகவரினால் கழிக்கப்பட்ட AIT இன் கூட்டுத்தொகை C இல் உள்ளடக்கப்படலாம்.

### குறிப்பு:

பங்குடமைகளானது பங்குடமை வரிப் பங்கை பங்குதாரர்களுக்கு ஒதுக்குதல் வேண்டும். பங்குடமை வருமான வரி செலுத்தப்பட்டதற்கு உட்பட்டு, பங்குதாரர்கள் பங்குடமை வரியின் பங்கினை வரவாக கழிப்பதற்கு உரித்துடையவராவர். (அத்தகைய தொகையை தரப்பட்ட சமன்பாட்டில் “F” இல் சேர்க்கவும்)

எவ்வாறாயினும், பங்குடமை வரியின் ஏதேனும் மேலதிக பங்கு மீளளிப்பு உரித்துடையதாகாது. ஆனால் அது அடுத்த வரிமதிப்பீட்டாண்டிற்கு முன் கொண்டு செல்லதப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்கள் எதிர்வரும் காலத்தில் செலுத்தப்பட வேண்டிய தவணைக்கு எதிராக அத்தகைய மேலதிக தொகையை கழிக்க உரித்துடையவராவர். (அத்தகைய தொகையை சமன்பாட்டில் “F” இல் சேர்க்கவும்).

வருமானம், தகைமையளிக்கும் கொடுப்பனவுகள் மற்றும் வரி வரவுகளின் பங்கின் மதிப்பிடப்பட்ட பகிர்வு (ரூபா)

	அமல் (1 ஆம் பங்குதாரர்)	பிமல் (2 ஆம் பங்குதாரர்)
வியாபார வருமானத்தின் பங்கு	11,000,000	11,000,000

முதலீட்டு வருமானத்தின் பங்கு		
• வட்டி	1,250,000	1,250,000
• வாடகை வருமானம்	1,200,000	1,200,000
அங்கீகரிக்கப்பட்ட தர்ம தாபனத்திற்கான நன்கொடையில் தகைமையளிக்கும் கொடுப்பனவின் பங்கு	50,000	50,000
AIT இன் பங்கு	15,000	15,000
பங்குடமை வருமான வரியின் பங்கு (வரி வரவுத் தொகையானது, தவணைத் திகதிக்கு முன்னர் செலுத்தப்பட்ட வரியாக காணப்படும்)	759,000	759,000

**திரு அமல் அவர்களின் மதிப்பிடப்பட்ட செலுத்தப்பட வேண்டிய வரியை கணித்தல்**  
திரு அமல் அவர்கள் ரூபா 2,000,000 இனை வட்டி வருமானமாக பெறுகின்றார். (AIT கழிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை) அவர் சுகாதார செலவினமாகவும் காப்புறுதிக்கும் ரூபா 200,000, வீட்டுக் கடன் மீதான வட்டி ரூபா 150,000 மற்றும் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு ரூபா 750,000 இனை செலவு செய்யவுள்ளார்.

		ரூபா
வியாபார வருமானம்		11,000,000
முதலீட்டு வருமானம்		
• வட்டி வருமானம்	(1,250,000+2,000,000)	3,250,000
• வாடகை வருமானம்		1,200,000
<b>மதிப்பிடப்பட்ட வரியிடற்பாலதான வருமானம்</b>		<b>15,450,000</b>
கழி - நிவாரணங்கள்		
• வாடகை நிவாரணம்	1,200,000*25%	(300,000)
• செலவின நிவாரணம்	(200,000+150,000+750,000)	(1,100,000)

• தனிப்பட்ட நிவாரணம்		(3,000,000)
கழி - தகைமையளிக்கும் கொடுப்பனவுகள்		
• அங்கீகரிக்கப்பட்ட தர்ம தாபனத்திற்கு அளிக்கப்பட்ட நன்கொடை (வரியிடற்பாலதான வருமானத்தின் 1/3 பங்கு அல்லது நன்கொடையின் ரூபா 75,000 என்பவற்றுள் குறைவானது)		(50,000)
மதிப்பிடப்பட்ட வரியிடற்பாலதான வருமானம்		<b>11,000,000</b>
செலுத்தப்பட வேண்டிய மதிப்பிடப்பட்ட வரி	3,000,000 x 6% = 180,000	
	3,000,000 x 12% = 360,000	
	5,000,000 x 18% = 900,000	<b>1,440,000</b>

**காலாண்டு தவணைக் கொடுப்பனவை கணித்தல்**

	1 ஆம் காலாண்டு (ரூபா)	2 ஆம் காலாண்டு (ரூபா)	3 ஆம் காலாண்டு (ரூபா)	4 ஆம் காலாண்டு (ரூபா)
A	1,440,000	1,440,000	1,440,000	1,440,000
B	4	3	2	1
C	15,000	371,250 (15,000+356,250)	727,500 (371,250+356,250)	1,083,750

				(727,500 +356,250 )
காலாண்டு தவணை கொடுப்பனவு (E)	356,250	356,250	356,250	356,250
கழிப்பனவுகள் (F)				
பங்குடமை வருமான வரியின் பங்கு	189,750	189,750 + BF 33,500	189,750	189,750
செலுத்தப்பட வேண்டிய வரியின் நடப்பு தவணைக்கான எதிரீடு (F)	356,250	223,250	189,750	189,750
செலுத்தப்பட வேண்டிய எதிர்கால தவணைக்காக முன் கொண்டு செல்லப்படுவது	33,500	-		
தேறிய காலாண்டு தவணைக் கொடுப்பனவு (E- F)	-	133,000	166,500	166,500

மேலதிக விவரங்களுக்கும் பின்வரும் இலக்கங்களைத் தொடர்புகொள்ளவும்;

1. 1944 - உள்நாட்டு இறைவரி அழைப்பு நிலையம்
2. 011-2134250 - சிரேஷ்ட ஆணையாளர் - வியாபார ஆலோசனை அலகு
3. 011-2134205 - ஆணையாளர் - வாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு அலகு
4. 011-2134204 - ஆணையாளர் - வியாபார ஆலோசனை அலகு
5. அனைத்து பிராந்திய மற்றும் நகர அலகுகளின் ஆணையாளர்கள்